PHONE: +91-44-7160 1000 FAX: +91-44-7160 1010 CIN: L51102TN1946PLC001473 GST: 33AAACM2164L1ZL Website: www.mmforgings.com



M M FORGINGS LIMITED

CORPORATE OFFICE: SVK TOWERS, 8TH FLOOR, A25 INDUSTRIAL ESTATE, GUINDY, CHENNAI - 600032, INDIA.

Date :31 May 2024

The Deputy General Manager Corporate Relationship Department. Bombay Stock Exchange Limited, Rotunda Building, P.J. Towers, First Floor, New Trading Wing, Dalal Street, MUMBAI –400 001 National Stock Exchange of India Ltd 'Exchange Plaza', Bandra – Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051

Dear Sirs,

Ref.: NSE: security code-MMFL -EQ; BSE: Security Code -522241

Sub.: Audited Financial Results for the quarter and year ended 31 March 2024 - published.

The published audited financial results for the quarter and year 31 March 2024 is enclosed for your records, as per Regulation 47 of SEBI (LODR) Regulations, 2015. It was published in:

- 1. Makkal Kural and
- 2. Business Line

Please take it on records.

Thanking you,

Yours faithfully, For M M FORGINGS LIMITED

Chandrasekar. S Company Secretary Enclosed: as above



Start-ups see funding thaw, \$3.1b raised in early 2024

K V Kurmanath Hvderabad

After several quarters of funding winter, Indian start-ups have witnessed a growth in funding in January-April in 2024. According to data and analytics firm GlobalData, start-ups in the country raised \$3.1 billion in venture capital funding during the four months, showing a growth of 1.1 per cent over the aggregate funds raised in the same period last vear.

During January-April 2023, start-ups raised funds to the tune of \$2.8 billion. "The Indian funding winter seems to be waning as the country witnessed year-on-year (y-o-y) improvement in venture capital (VC) funding deals volume and value during the period," it

FUNDING SURGE

A total of 375 VC funding deals were announced during the period, which fetched \$3.1

"There is an increase of 13.8 per cent in the number of deals when compared to the number of deals (371) registered during the corresponding period last year," it said.

"When several of its peer countries were witnessing a fall in either VC deals volume or value and some countries were also experiencing a decline in



DEAL FRENZY. India accounted for 6.9 per cent of the total VC funding deals announced globally in January-April 2024

both, India emerged as a notable exception to register improvement in terms of volume as well as value," Aurojyoti Bose, Lead Analyst at GlobalData, said.

India has emerged as topfive markets globally as far as VC investments are concerned both in terms of VC funding deals volume and value.

"India accounted for 6.9 per cent of the total number of VC funding deals announced globally during January-April 2024 while its share in terms of value stood at 4.1 per cent," he said.

Some of the key deals announced during January-April 2024 included \$300 million worth funding raised by Meesho; \$216 million in capital raised by PharmEasy; \$103 million funding raised by Pocket FM; and \$100 million funding secured by Shadowfax.

Quess Corp sees gender parity in workforce

Our Bureau Bengaluru

The chemical and manufacturing industries have reported an increase in female representation over the past four years, according to the study "From Rhetoric to Action - Creating Gender Inclusive Workplaces," conducted by The Udaiti Foundation and Quess Corp, a business service provider.

The banking, financial services and insurance (BFSI) sector, has the highest percentage of women representation at 26 per cent, followed by the consumer services sector at 24 per cent.

Additionally, the report states that female participation among Quess associates, who are blue and grey collar workers employed by Quess clients, is relatively low, at around 17 per cent. This low representation, is attributed to various factors on both the demand and supply sides, including job roles traditionally inclined for men and women's challenges in taking up positions requiring long hours of travel and extended work hours beyond 6 pm.

At present, 11 per cent of the Quess workforce in the manufacturing sector is women, spanning across 400 industrial and manufacturing units. New-age manufacturing companies, especially those in the electronics manufacturing services (EMS) industry, are indicating a growing preference for female workers, with some companies employing up to 90 per cent female workforce on their shop floors.

INCLUSIVE INITIATIVES "The female labour force participation in urban India is 25.4 per cent, for the above



Guruprasad Srinivasan, Executive Director and CEO,

15 age group, as per the gov-

ernment data, which is one of the lowest in the world. We have also taken up sevinitiatives such as providing accommodation, basic amenities to support migrant workers, and deploying female liaison officers at manufacturing units, to oversee welfare of female associates. We have introduced a chatbot to engage with new hires during their first 90 days to gather insights and identify potential flight risks," Guruprasad Srinivasan, Executive Director and CEO, Quess Corp.

FUTURE TARGETS

The company has set a target to increase the representation of women in its core workforce from 28 per cent to 50 per cent by 2025.

Quess has 37 per cent of the total 4,948 crore women employees as of March, 2024. With respect to associates in general staffing, Quess aims to increase the women workforce from the existing 17 per cent to 25 per cent in the next couple of years.

The Udaiti Foundation is engaged with private sector organisations, state governments and the start-up ecosystem to expand women's economic empowerment.

(Reported by Meghna Barik)

'JioFinance' app in Beta version launched

Press Trust of India New Delhi

Jio Financial Services on Thursday announced the launch of beta, or pilot version, of 'JioFinance' app to offer UPI, digital banking among others.

This app seamlessly integrates digital banking, UPI transactions, bill settlements, insurance advisory and offers a consolidated view of accounts and savings, all in one user-

friendly interface, Jio Financial Services said in a statement.

Designed for friction-less navigation, the 'JioFinance' app will cater to users of all levels of familiarity with financial technology, ensuring effortless money management on finger-tips.

Future plans include expanding loan solutions, starting with loans on mutual funds and progressing to home loans, demonstrating a commitment to evolving customer needs.

RBI to allow opening of rupee account outside India

Press Trust of India Mumbai

The Reserve Bank of India on Thursday allowed the opening of rupee accounts outside India as part of its strategic action plan to internationalise the domestic currency.

With emphasis on continu-

ous synchronisation of the FEMA operating framework with the evolving macroeconomic environment, rationalisation of various guidelines will be of primary focus, the central bank said in its annual report. The RBI said it has finalised a strategic action plan for 2024-25 and envisaged liberalisation of external commercial

borrowing (ECB) framework and 'Go-live' for phase I of software platform for ECBs and trade credits reporting and approval (SPECTRA) project.

GLOBALISATION OF RUPEE

The RBI will permit opening of rupee (INR) accounts outside India by persons resident outside India (PROIs) as part of the 2024-25 agenda for internationalisation of the domestic currency.

"INR lending by Indian banks to PROIs and enabling foreign direct investment (FDI) and portfolio investment through special accounts [special non-resident rupee (SNRR) and special rupee vostro account (SRVA)," the

report said. Rationalisation of the Liberalised Remittance Scheme and review of the IFSC regulations under FEMA also

are part of the agenda for the current financial year. The RBI report further said rationalisation of regulations towards promoting the inter-

nationalisation of the INR was

undertaken to enable the set-

tlement of bilateral trade in local currencies.

Going forward, it said the liquidity operations would continue to be in sync with the stance of the monetary policy, while the foreign exchange operations would be guided by the objective of ensuring orderly movements in the exchange rate of the rupee.

KERALA BOOKS AND PUBLICATIONS SOCIETY (An undertaking of the Government of Kerala) KAKKANAD P. 0, KOCHI 682 030. KERALA Website: www.keralabooks.org E-mail: books.kbps@gmail.com


2-3509/1/2024-25/2066 Dated: 23.05.2024 RE-e-Tender Notice www.etenders.kerala.gov.in of Rubber Band Nylon flat RED

GREEN. Further details can b

availed directly over phone 0484

2422343/9995412786 our

www.keralabooks.org. MANAGING DIRECTOR



e - Tender Notice tenders are invited www.etenders.kerala.gov.in for the supply of G.I round stitching wires required fo our printing unit. Offers are acceptable up to 11 a m on 10.06.2024. For more details please contact over Phone no website www.kbps.kerala.gov.in

MANAGING DIRECTOR



IDFC FIRST Bank Limited

CIN: L65110TN2014PLC097792

Registered Office: KRM Tower, 7th Floor, No. 1 Harrington Road, Chetpet, Chennai - 600 031, Tamil Nadu, India. **Tel:** + 91 44 4564 4000;

Corporate Office: IDFC FIRST Bank Tower, (The Square), C-61, G Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051 Tel: + 91 22 7132 5500. Website: www.idfcfirstbank.com E-mail: bank.info@idfcfirstbank.com

POSTAL BALLOT NOTICE

NOTICE is hereby given that pursuant to Sections 108, 110, and other applicable provisions, if any, of the Companies Act, 2013, read with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (the "Companies Act"), and relevant circulars including General Circular Nos. 14/2020 dated April 08, 2020, 17/2020 dated April 13, 2020, 03/2022 dated May 05, 2022 and 9/2023 dated September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs (hereinafter collectively referred to as the "MCA Circulars"), Regulation 44 and other applicable provisions of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India, and any other applicable laws, rules, guidelines, notifications, circulars and regulations (including any statutory amendment(s), modification(s), variation(s) or re-enactment(s) thereof, for the time being in force), the following special business is proposed to be passed by the Members of IDFC FIRST Bank Limited ("Bank" or "IDFC FIRST Bank") through Postal Ballot, by way of remote electronic voting process ("remote e-voting" / "e-voting") only.

	, , .	
Item No.	Description of the Resolution	Type of Resolution
1.	To issue, offer and allot equity shares on Preferential basis	Special Resolution

In accordance with the MCA Circulars, the Bank has completed the dispatch of Postal Ballot Notice along with the Explanatory Statement ("Postal Ballot Notice") on May 30, 2024 through electronic mode to hose Members whose names appeared in the Register of Members List of Beneficial Owners as on Friday, May 24, 2024 ("Cut-off Date") received from the National Securities Depository Limited ("NSDL") and the Central Depository Services (India) Limited ("CDSL" (collectively referred to as "Depositories") and whose e-mail address is registered with the Bank/ KFin Technologies Limited ("Kfintech") Registrar and Transfer Agent of the Bank ("RTA") / Depositories Depository Participants.

In compliance with MCA Circulars the physical copy of the Postal Ballot Notice along with postal ballot form and pre-paid business reply envelope has not been sent to the Members. Accordingly, the communication of assent or dissent of the Members eligible to vote in respect of the aforesaid resolutions is restricted only to remote e-voting e. by casting their votes electronically instead of submitting postal ballot forms.

A copy of the Postal Ballot Notice is also available on the website of the Bank at www.idfcfirstbank.com, the websites of the Stock Exchanges where the equity shares of the Bank are listed i.e. 'BSE Limited' ("BSE") at www.bseindia.com and 'National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com and the website of National Securities Depository Limited ("NSDL") at https://www.evoting.nsdl.com who is the remote e-voting service providing agency for the Bank

PROCESS OF REGISTRATION OF E-MAIL ADDRESSES:

Members holding shares in physical mode and who have not updated their e-mail addresses with the Bank are requested to update their e-mail addresses by writing to einward.ris@kfintech.com along with the copy of the signed Form ISR-1 mentioning the name and address of the Member, self-attested copy of the PAN card, and self-attested copy of any document (e.g.: Driving License, Election Identity Card Passport etc.) in support of the address of the Member. Members holding shares in dematerialised mode are requested to register/ update their e-mail addresses with relevant depository participants.

PROCEDURE FOR REMOTE E-VOTING:

The Bank has engaged with National Securities Depository Limited ('NSDL') for facilitating remote e-voting to enable the Members to cast heir votes electronically in respect of the resolutions as set out in the The remote e-voting facility will be available during the period as given

Friday, May 31, 2024 at 9:00 a.m. (IST) Commencement of

Remote e-voting End of Remote e-voting | Saturday, June 29, 2024, at 05:00 p.m. (IST) During the above period, Members holding shares either in physical

electronically. The remote e-voting facility shall be disabled by NSDL after closure of remote e-voting period. The voting rights of the Members shall be in proportion of their shareholding to the total paid-up equity share capital of the Bank as on

form or in dematerialized form as on cut-off date, may cast their vote

he cut-off date. INSTRUCTIONS FOR REMOTE E-VOTING:

Detailed instructions for remote e-voting are provided in Note No. 18 of the Postal Ballot Notice. Kindly note that once Members cast their votes on the resolution, the

RESULT OF POSTAL BALLOT:

The Board of Directors of the Bank has appointed Ms. Manisha Maheshwari, Practicing Company Secretary [Membership No. ACS: 30224 and CP: 11031], Partner of M/s. Bhandari & Associates, Company Secretaries, failing her, Mr. S. N. Bhandari, Practicing Company Secretary [Membership No. FCS: 761 and CP: 366], Partner of M/s. Bhandari & Associates, Company Secretaries, as the Scrutinizer for conducting the Postal Ballot e-voting process in a fair and transparent manner in accordance with the provisions of the

Companies Act and the rules made thereunder. The Scrutiniser, on completion of scrutiny of the votes cast through -voting, shall submit his report to the Chairman or the Managing Director or a person authorised by him, who will announce the results of the e-voting latest by Tuesday, July 02, 2024, in accordance with the applicable provisions of law.

The results declared, along with the Scrutiniser's Report, shall be placed on the website of the Bank at www.idfcfirstbank.com, and the -voting agency i.e., National Securities Depository Limited ("NSDL") at https://www.evoting.nsdl.com and will also be communicated to the stock Exchanges where the Bank's shares are listed. The Bank will also display the results of the Postal Ballot along with Scrutinizer's Report at its Corporate Office and Registered Office.

n case of any queries, you may refer the Frequently Asked Questions "FAQs") for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of https://www.evoting.nsdl.com or call on toll free nos. 022-4886 7000 or send a request at voting@nsdl.com.

By order of the Board of Directors For IDFC FIRST Bank Limited

Satish Gaikwad Head - Legal & Company Secretary

MM FORGINGS LIM A25, SVK Towers, 8th Floor, Industrial Estate, Guindy, Chennai - 600 032

Ph: 91 - 44 - 7160 1000 | email: corporate@mmforgings.com | CIN: L51102TN1946PLC001473

Particulars	₹ in Crores		Consolidated				
		Qua	rter ended		Year ended		
		31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	
		Audited	Unaudited	Audited	Audited	Audited	
1. Total Income from Operations		403.24	404.15	393.01	1583.55	1473.92	
Net Profit / (Loss) from ordinary act or Extraordinary items	tivities before tax, Exceptional and	49.81	48.76	46.52	187.95	176.50	
Net Profit / (Loss) from ordinary act and or Extraordinary items	tivities before tax, after Exceptional	50.41	48.89	46.68	189.25	176.95	
4. Net Profit / (Loss) for the period after	er tax (after extraordinary activities)	36.80	33.54	30.83	134.80	127.94	
5. Equity share capital		2414.08	2414.08	2414.08	2414.08	2414.08	
6. Earnings Per Share (a) Basic ₹ (b) Dilute ₹		15.24 15.24	13.90 13.90	12.77 12.77	55.84 55.84	53.00 53.00	

The above is an extract of the detailed format of Consolidated unaudited financial results for the quarter ended 31 Mar 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (LODR) Regulations 2015. The full format of the Financial Results are available at www.nseindia.com www.bseindia.com and www.mmforgings.com. The Company is engaged in only one segment. Figures have been regrouped wherever necessary.

In April 2024, the Company completed 50 years of forging operations. To commemorate this Golden Jubilee year, the Company announces a 1:1 bonus issue of shares, subject to approval of shareholders and the dividend is increased to ₹8 per share

Date : 29 May 2024

For and on behalf of the Board Vidyashankar Krishnan Chairman and Managing Director

HSBC InvestDirect Financial Services (India) Limited

Registered office: 9-11 Floor, NESCO IT Park, Building No. 3, Western Express Highway, Goregaon (East), Mumbai - 400063, Toll Free No. 18002094477 E-mail: nbfchelpdesk@hsbc.co.in, CIN No. U67190MH1996PLC097473

STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024

(in INR lakhs)

		Quarter	ended	Year ended		
Sr. No.	Particulars	March 31, 2024 (Unaudited)	March 31, 2023 (Unaudited)	March 31, 2024 (Audited)	March 31, 2023 (Audited)	
1	Total income from operations	4,209.49	2,396.96	14,248.51	8,177.09	
2	Net profitfor the period	1,257.86	867.23	4,277.55	3,209.29	
	(before tax, exceptional and/or extraordinary items)					
3	Net profit for the period before tax	1,257.86	867.23	4,277.55	3,209.29	
	(after exceptional and/or extraordinary items)					
4	Net profit for the period after tax	979.31	643.16	3,228.98	2,378.45	
	(after exceptional and/or extraordinary items)					
5	Total comprehensive income for the period	977.26	635.05	3,226.93	2,368.69	
	[comprising profit / (loss) for the period (after tax)					
	and other comprehensive income (after tax)]					
6	Paid up equity share capital	14,628.47	14,628.47	14,628.47	14,628.4	
7	Reserves (excluding revaluation reserve)	20,810.20	17,582.78	20,810.20	17,582.78	
8	Share Premium account	19,346.80	19,346.80	19,346.80	19,346.80	
9	Net worth	54,763.37	51,536.25	54,763.37	51,536.2	
10	Paid up debt capital/outstanding debt	1,40,108.83	68,883.87	1,40,108.83	68,883.87	
11	Outstanding redeemable preference shares	-	-	-	-	
12	Debt Equity Ratio	2.56	1.34	2.56	1.3	
13	Earnings Per Share (of Rs. 10/- each)					
	(for continuing and discontinued operations)-					
	1. Basic:	0.67	0.44	2.21	1.60	
	2. Diluted:	0.67	0.44	2.21	1.60	
14	Capital Redemption Reserve	-	-	-	-	
15	Debenture Redemption Reserve	-	-	-	_	

Place : Mumbai

- 1 The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on May 29, 2024. The statutory auditors of the company have carried out audit for the year ended March 31, 2024.
- 2 The above is an extract of the detailed format of audited financial results for the financial year ended March 2024, filed with the Stock Exchange under Regulation 52 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the March 31, 2024 year ended financial results are available on the websites of the National Stock Exchange i.e. www.nseindia.com and on the website of the Company i.e. www.hsbc.co.in/hifsl/.
- 3 For the other line items referred in regulation 52 (4) of the LODR Regulations, pertinent disclosures have been made to the National Stock Exchange and can be accessed on www.nseindia.com. The same is also available on the website of the Company at www.hsbc.co.in/hifsl/.

For and on behalf of the Board of Directors of **HSBC InvestDirect Financial Services (India) Limited**

Date: May 29, 2024 HSBC InvestDirect

Berlin Varghese Managing Director (DIN 10059070)

SINDU VALLEY TECHNOLOGIES LIMITED

No. 3, Dr TC M Royan Road, Opp Ayyappan Temple, Bangalore - 560053, Ph: 080-26706716. Email: sinduvalley76@gmail.com, www.sinduvalley.com CIN: L21000KA1976PLC173212

Extract of the standalone audited financial results for the quarter and year ended March 31, 2024

(Rupees in lakhs) except for Earnings per equity share]

		or the quarter end	For the year ended		
Particulars	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023
i articulars	Audited	Unaudited	Audited	Audited	Audited
Revenue from operations	0	0	0	0	0
2. Total Income from operations (Net)	0	0	0	0	0
3. Net Profit / (Loss) for the period/year before tax	-7.74	-3.13	-0.81	-43.47	-15.60
4. Net Profit / (Loss) for the period/year after tax	-7.74	-3.13	-0.81	-43.47	-15.60
Total comprehensive income/(loss) for the period / year (comprising profit / (loss) for the period/year (after tax) and other comprehensive income /(loss) (after tax)	0	0	0	0	0
6. Paid up Equity Share Capital (Fave valur of Rs.10/- each)	70	70	70	70	70
7. Reserves excluding Revaluation Reserve				-149.98	-106.50
Earnings per Equity share of face value of Rs. 10/- each Basic: earnings per share (in Rs.)	-1.11	-0.45	-0.12	-6.21	-2.23
Diluted earnings per share (in Rs.)	-1.11	-0.45	-0.12	-6.21	-2.23

Notes

Place: Bengaluru

Date : May 29, 2024

- 1. The audited standalone financial results of the Company for Quarter and Year Ended 31st March 2024 have been approved by the Board of Directors of the Company at
- its meeting held on May 29, 2024 2. The above audited Financial result for the Quarter and Year ended 31st March, 2024 have been reviewed by the Audit Committee and duly approved by the Board of
- Directors at their meeting Meeting held on 29, May 2024 3. The figures for the quarters ended March 31, 2024 and March 31, 2023 are the balancing figures between audited figures for the full financial years ended March 31,2024 and March 31, 2023 the unaudited published year to date figures upto the third quarter of the financial years.

 4. Previous Year / Quarter figures have been regrouped/rearranged where ever necessary.

For and on behalf of Board of Directors of SINDU VALLET TECHNOLOGIES LIMITED LAKSHMAN MADESH

MANAGING DIRECTOR DIN:03632724

Place: Mumbai

Date: May 30, 2024

பிறந்த தேதி & பெயர் மாற்றம்

R SATHISH KUMAR, தந்தை பெயர்: RAMALINGAM, பழைய பிறந்த தேதி: 13.08.1984, குரு வைஷ்ணவி அபார்ட்மெண்ட்ஸ், A–பிளாக், ப்ளாட் –A, G3, பாம்பன் சுவாமிகள் தெரு, சிட்லப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம். என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி R SATHISH KUMAR 451 **பிறந்த தேதி**: 13.08.1985, என்று அழைக்கப்படுகிறேன்.

R SATHISH KUMAR

செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய் (நிகரம்)

காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்

திலுவைத் தொகை அழைப்புகளின் நிகரம்)

மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் தீங்கலான ரிசர்வுகள்

டைலூடட் இபிஎஸ் (வருடாந்திரம் அல்ல)

தணிக்கை செய்யப்பட்டது.

தேதி : 29 மே, 2024

(WABAG

இணையகளம்: www.wabag.com மீன் அஞ்சல்: companysecretary@wabag.ir

பங்கு மாற்று முகவர்கள் (RTA)-க்கு உகவுகிறது.

KEIN TECHNOLOGIES LIMITED ofic : VA TECH WABAG LIMITED

இடம் : சென்னை நாள் : 29,05,2024

இடம் சென்னை

வரிக்கு பின் மொத்த விரிவான வருமானம் (7+8)

செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (பங்கின் முக மதிப்பு

குறிப்பிடப்படும்) (ஒவ்வொன்றும் முகமதிப்பு ரூ.10/-

முந்தைய கணக்கியல் ஆண்டின் இருப்புநிலையின்படி

ஒரு பங்கு சம்பாத்தியம். (அசுதாரண அமிட்டங்களுக்கு முன் 3 பின்) ஒவ்வொன்றும் ரூ.10/- அடிப்படை மற்றும்

வரிக்கு முன் நிகர லாபம்/நஷ்டம் (விலக்கு அமிட்டங்களுக்கு முன்)

வரிக்கு பின் திகர லாபம்/நஷ்டம் (விலக்கு அமிட்டங்களுக்கு பின்)

NAME CHANGE

SAKTHI ADAIKKAPPAN MURUGAPPAN father of JIYA MITTHRA, holder of Indian Passport No Y8484301, issued at Dubai on 01/09/2023, permanen resident of OLD NO.47, NEW NO.9, NAINIAMMAL STREET KRISHNAPURAM, AMBATTUR CHENNAI - 600053, TAMILNADU INDIA and presently residing at FLATNO.11, BULDING A13, KARAMA APARTMENTS A13. BULDINGS, KARAMA, DUBAI UAE do hereby change my daughter name from JIYA MITTHRA to JIYA MITTHRA SAKTHI ADAIKKAPPAN, with mmediate effect

M/s. யூரோ லெடர் பேஷன் லிமிடெட்

பதிவு அலுவலகம்: எண்.10, பி.பி. அம்மன் கோவில் தெரு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை 800 044

CIN: L18209TN1992PLC022134 | Website: www.euroleder.com

31 மார்ச் 2024–ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

31-03-2024

(amlama

செய்தது)

390.98

1.050.79

0.00

1. SEBI (UCIAUA) නැලබහල් ගල්ලාව බොණ්ඩලි දිනුනාකයන්) හිළිසේ 2015. කිළි 33-ක් එව හැටය සේවලේජීම හුණ්සම නොගාරයැලණ

2. 29 மே 2024 அன்று நடந்த கூட்டத்தில் முறையே 31 மார்ச், 2024ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான மேற்கண்

முடிவுகள் இயக்குனர்கள் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் கம்பெனியின் சட்ட தணிக்கையாளர்களால்

அறிவிப்பு

(நிறுவனத்தின் சம பங்குதாரர்களின் கவனத்திற்கு)

அவ்வப்போது திருத்தப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கியல், தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிகள் 2016 (இனி மேல் "விதிகள்" என்று குறிப்பிடப்படுகிறது)-ன்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 124 (5) மற்றும் 124 (6) மற்றும் விதிகளின்படி, 2016-17 நிதி ஆண்டு தொடர்பான கோரப்படாத

செலுத்தப்படாத ஈவத்தொகை (டிவிடெண்ட்) தொடர்ந்து ஏழு (7) ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக கோரப்படாத அல்லது செலுத்தப்படாத ஈவத்தொகை மற்றும் அதனை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்திற்கு

(IEPF) மாற்ற வேண்டிய கட்டாயம் நிறுவனத்திற்கு உள்ளது. மற்ற விஷயங்களுக்கிடையில் இந்த விதிகள், இந்த பங்குகளை IEPF க்கு மாற்றுவதற்கான விதிகளைக் கொண்டுள்ளது.

பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை தொடர்புடைய தகவல்களை நிறுவனம் வழங்கி உள்ளது மற்றும் முந்தைய நிதி ஆண்டுகளுக்கான அவர்களின் உரிமை கோரப்படாத ஈவுத்தொகையை கோருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது விதிகளின் படி IEPF -க்கு மாற்றப்பட உரிமை கோரப்படாத ஈவுத்தொகையை மறுமதிப்பீடு செய்ய நிறுவனத்திற்கு உதவுகிறது.

மேலும் பங்குதாரர்கள் தங்களின் தற்போதைய வங்கி விவரங்கள், மின்அஞ்சல் ID, தொடர்பு எண், முகவரி மற்றும் பிற KYC

ஆவணங்கள் நியமனம் பெற்றவர் உட்பட அந்தந்த வைப்புத்தொகையாளர் / களிடம் புதுப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் உரிமை கோரல் ஏதேனும் இருப்பின் அதனை செயலாக்க நிறுவனம் / பதிவாளர் மற்றும்

பங்குதாரர்கள் தங்களின் உரிமைகோரப்படாத ஈவு தொகையை IEPF க்கு மாற்றுவதற்கு முன்னர், தங்களின் கோரிக்கையை மறு

பங்குதார்கள் தங்களன் உரமைகொர்படாத ஈவு தொகையை IEPP க்கு மாற்றுவதற்கு முன்னர், தங்களன் கோர்க்கையை மறு மதிப்பிடு செய்யவதற்கான செயல்முறைகளுக்கு ஏதுவாக இருக்க உடனடியாக நிறுவனம் / RTA-ஐ அனுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யங்குதார்கள் 31.07.2024 அன்று அல்லது அதற்கு முன் 2016 - 17 நிதியாண்டுக்கான ஈவுக்கொகை உரிமைகள் எதேனும் இருந்தால், அதற்கான உரிமைகோர்வகிடமிருந்து எந்தத் தகவலையும் பெறவில்லை என்றால், விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேலைகளுக்கு இனாங்க, அதற்கு தொடர்படுறது எந்தத் தகவலையும் கொளியல்லை என்றால், விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேலைகளுக்கு இனாற்கு, விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின் படி வைப்பு தொகையாளர்களுடன் கார்ப்பரேட் நடவடிக்கை மூலம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பங்குதார்களால் உரிமை கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் பங்குகளை நிறுவனம் மாற்றும். விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின் படி வைப்பு தொகையாளர்களுடன் காரப்பரேட் நடவடிக்கை மூலம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பங்குதார்களால் உரிமை கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் பங்குகள் IEPF-க்கு மாற்றப்படும்.

செப்டம்பர் 2024 மாதத்தில் IEPFக்கு மாற்றப்பட வேண்டிய பங்குகள் மற்றும் உரிமை கோரப்படாத டிவிடெண்ட் விவரங்களை

சரிபார்க்க பங்குதாரர்கள் நிறுவனத்தின் இணையதளம் www.wabag.com பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிகளுக்கு இணங்க கோரப்படாத ஈவுக்தொகை மற்றும் பங்குகள் IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட்டதற்காக நிறுவனம்/ RTA-க்கு எதிராக எந்த கோரிக்கையையும் எழுப்ப முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் அத்தகைய பங்குகளில் சிடைக்கும், அனைத்து சலுகைகள் உட்பட அதனுடன் தொடர்புடைய பங்குகள் இரண்டையும் விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி IEPF ஆணையத்திலிருந்து நேரடியாக அவற்றைக்

கோரலாம் என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதேனும் கேள்விகள் / தெளிவுபடுத்தல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மேலேயுள்ள முகவரியில் உள்ள நிறுவனம்

(அல்லது) ஆர்டிஏ அதாவது, KFIN டெக்னாலாஜிஸ் லிமிடெட்-ஐ பக்க எண்/DP, வாடிக்கையாளர் அடையாளம்-ஐ மேற்கோள்

குறிப்பு : (ஆ) காகிதமில்லாத சூழலுக்கான "பசுமை முன்முமற்சி" இயக்கத்தின் ஒரு பகுதியாக, டங்குதார்கள் தங்கள் எரியான முகவரி மற்றும் மின்னஞ்சல் ஐடியை அடுகுத்த வைப்பத்தொகை பங்கேற்பாளர்களுடன் பதிவு செய்யுமாறு / புஆப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது மின்னணு முறை மூலம் நிறுவனம் / RTA தகவல்(களை) அனும்ப உதவுகிறது. (ஆ). 2016-17 நிதியாண்டு முதல் கோரப்படாத டிவிடெண்ட் உரிமை (கள்)க்காக பங்குதாரர்கள் நிறுவனம் / RTA-வை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தீதினை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதித்கை முடிவுகளின் முழுமையான வடி எக்கேஞ்ச் இணையத்தை WWW.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையத்தை WWW.euroleder.com-ல் உள்ளது.

முடிந்த காலாண்டு

(ह्राक्षीवंक्रक

செய்யாதது)

760.72

13.26

9.22

9.22

390.98

1.020.10

0.24

விஏ டெக் வபாக் லிமிடெட்

CIN : L45205TN1995PLC030231 பதிவு அலுவகைம்: "வயாக் ஹவுஸ்" எண்.17, 200 அடி துரைப்பாக்கம் - பல்ணவரம் பிரதான சால சுண்ணாம்பு கொளத்தூர், சென்னை-600 117. தமிழ்தாடு, இந்தியா

தொலைபேசி: +91 44 6123 2323 | தொலைநகல்: +91 44 6123 2324

31-12-2023 31-03-2023

(தனிக்கை

செய்தது)

1,564.14

6.07

390.98

1.020.10

0.16

NAME CHANGE

ADAIKKAPPAN SAKTHI MURUGAPPAN father of LAKSHA THAMIRA, holder of Indian Passport No T8239799, issued at Dubai on 03/10/2019, permanen resident of OLD NO.47, NEW NO.9, NAINIAMMAL STREET KRISHNAPURAM, AMBATTUR CHENNAI - 600053, TAMILNADU INDIA and presently residing FLATNO.11, BULDING KARAMA APARTMENTS A13. BULDINGS, KARAMA, DUBAI UAE do hereby change my daughter name from LAKSHA THAMIRA to LAKSHA THAMIRA SAKTHI ADAIKKAPPAN, with immediate effect.

முடிந்த ஆண்டு

31-03-2023

(amliana

செய்தது)

51.90

38.31

38.31

390.98

1.020.10

0.98

31-03-2024

(कळाविकात

செய்தது)

3,552,25

50.10

30.69

30.69

390.98

1,050.79

0.78

யூரோ லெடர் பேஷன் லிமிடெட் (ஓப்பம்/-) RM. லட்சுமணன்

நிர்வாக இயக்குனர்

பெயர் மாற்றம் ABDUL RAZACK YUNUS ABDUL RAZACK YUNUS
RAZACK, தந்தை பெயர்:
Abdul Razack, பிறந்த தேதி:
05.08.1956, நெ.3. 1வது மாடி, S.V.
ஹோம்ஸ் 3வது தெரு, கிருஷ்ணர்
நகர், பருத்திப்பட்டு, சென்னை –
000 071, என்ற முகவரியில் வசிக்கும்
நான் இனி ABDUL RAZACK YOUNUS MOHAMMED

ன்று அழைக்கப்படுகிறேன். ABDUL RAZACK

YUNUS RAZACK

பெயர் மாற்றம்

Old Given Name: Kamalesh, Old Sur name: KAnnaiha Sampath

Sur name: KAnnaiha Sampath Kumar, பிறந்த தேதி: 25.07.1982, R SUN Susmitham, 1வது மாடி, ப்ளாட் நெ.109, FCI மெயின் ரோடு, சென்ன சந்திரா, காடுகோடி, பெங்களூடு, காநாடகா – 560 067, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given name: KAMALESH, New Sur name: SAMPATH KUMAR என்று

Old Given Name: Kamalesh Old

Sampath Kumar

|ழைக்கப்படுகிறேன்

பெயர் மாற்றம் VIJAYABASKAR PHITCHIKA தந்தை பெயர்: Vinayagamoorthy Phitchika பிறந்த தேதி: 29.05.1982 E –பிளாக் 5D Jones Sigiriya West,

நகர் செட்டிநாட் பள்ளிக்கரணை 100. என்ற என்கிளேவ், சென்னை–600 மகவரியில் வசிக்கும் நான் இனி VIJAYABHASKAR PHITCHIKA ான்று அழைக்கப்படுகிறேன்.

VIJAYABASKAR PHITCHIKA

பெயர் மாற்றம்

Old Sur name: Given Name: Anbarasan, தந்தை பெயர்: Anbazhagan, பிறந்த தேதி: 25.05.1987, நெ.423, கோழை தத்து: 25.05.1997, நெ.423, குகிறைக்கா, அஞ்சல், ஸ்ரீமுஷ்ணம் தானுக்கா, கடலூர் மாவட்டம்– 608703. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Sur name: Anbazhagan Valarmathi New Given name: Anbarasan என்று ழைக்கப்படுகிறேன்

Old Sur name: Anbazhaga Given Name: Anbarasan

பெயர் மாற்றம்

கட்கும் கடிக்கும் கடிக்கு 600 126, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி

Balakandan Chokkalingam ான்று அமைக்கப்படுகிறேன்

BALAKANDAN

பெயர் மாற்றம்

EASWARAN RATHINAVELU. தந்தை பெயர்: Rathinavelu, ந்த தேதி: 26.02.1972, 193, டபிளாக்,10வது தெரு, எஸார் குடியிருப்பு, அண்ணா ர் மேற்கு, சென்னை— மேற்கு, சென்னை– o4o, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி ESWARAN RATHINAVELU, என்று அழைக்கப்படுகிறேன். EASWARAN RATHINAVELU

பதி மாநகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை

அசல் வழக்கு எண்.5485,2023 ாங்க் ஆப் பரோடா வங்கி கோடம்பாக்கம் கிளை, எண்.10, 1வது மெயின் தெரு, யுனைடெட் இந்திய காலனி, சென்னை24 அதன் கிளை மேலாளர் – வாகி

கிரு.К.ரகாரம்.

த/பெ. திரு. R.குமார், எண்.22,/16, வரதராஜ்பெட் மெயின் ரோடு, கோடாம்பாக்கம், சென்னை–600 024. –பிரகி வாகி பெறுநர் கொ.К.ாகாரம்.

தடு. ப்பத்தாம், த/பெ. திரு. குமார், எண். 22/16, வரதராஜ்பெட் மெயின் ரோடு, கோடாம்பாக்கம், சென்னை=600 024

வாதியின் வழக்கறிஞர் கொடுக்கும் அறிவிப்பு இந்த நம்பரில் பிரதிவாதிகள் ஆற்த நம்பர்ஸ் பிரத்விரத்தனி வித்திய வங்கியில் வாங்கிய கடனுக்காக தங்கள் மீது ரூ.2,47,843.09/ வசூலிப்பதற்காக மேல்படி மாநகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை முன்பு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் பிரதிவாதியாகிய கமற்படி வழுக்கல் பற்றுகளிறப்பக்கள் தாங்கள் ஆஜராக வாய்தா 19.06.2024 ல் உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் தாங்கள் மேற்படி நீதிமன்றம் முன் ஆஜராகி தங்கள் ஆட்சேபணையை கொள்ள வேண் தெரிவித்துக் வேண்டும். அவ்வாறு ஆஜராத் தவறும்பட்சத்தில் மேற்படி வாதிக்கு வழக்கு சாதகமாக வழக்கு கீர்மானிக்கப்படும் . கண்டிப்பாக அறியவும்.

ஜெ. ராமநாதன்

3வது உதவி மாநகர உரிமையியல் நீதிபதி மாநகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை அசல் வழக்கு எண்.5862/2022 ரங்க் ஆப் பரோடா வங்கி

இ.விஜயா வங்கி கோடம்பாக்கம் கிளை எனர்.10, 1வது மெயின் தெரு, யுனைடெட் இந்திய காலனி, சென்னை-24 அதன் கிளை மேலாளர் .. வாதி

எகிர் க/பெ. திரு.பாபு, எனர்.29, முத்தம்மார் கோவில் தெரு, அயனாவாம்.

்,—5577025, சென்னை600 023**.** – பிரதிவாதி பெறுநர் திருமதி சாரதா, க/பெ. திரு.பாபு, தருமது சாரதா, கரபே. தரு.பாபு, எண்.29, முத்தம்மஎர் கோவில் தெரு, அயனாவரம், சென்னை600 023.

வாதியின் வழக்கறிஞர் கொடுக்கும்

வாதியின் வழக்கறிஞர் கொடுக்கும்
அறிவிப்பு
இந்த நம்பரில் பிரதிவாதிகள் வாதி
வங்கியில் வாங்கிய கடனுக்காக
தங்கள் மீது ஞ. 70,641.15
வகுலிப்பதற்காக மேல்படி மாநகர
உரிமையியல் நீதிமன்றம், சென்னை
முன்பு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் பிரதிவாதியாகிய தாங்கள் ஆஜராக வாய்தா 24.06.2024 ல் உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் தாங்கள் மேற்படி நீதிமன்றம் முன் ஆஜராகி தங்கள் ஆட்சேபளையை கொள்ள வேண்டும். தெரிவித்துச் கொள்ள வேண்டும். அவ்வாறி ஆஜராத் தவறும்பட்சத்தில் மேற்படி வாதிக்கு வழக்கு வாதிக கீர்மானிக்கப்படும் சாதகமாக

கண்டிப்பாக அறியவும்.

ஜெ. ராமநாதன்

மாண்புமிகு கடன் மீட்பு தீர்ப்பாயம் III, சென்னை முன்பாக 6வது தளம், கூடுதல் அலுவலக கட்டிடம் , சாஸ்திரி பவன் **சென்னை** 600 006 O.A.No 76 of 2024

எஸ் வங்கி லிமிடெட். பாரிஸ் கிளை, தாஸ் இந்தியா டவாஸ், எண்.3, இரண்டாவது லைன் பீச் சாலை,

பாரிஸ் கார்னர், ஜார்ஜ் டவுன், சென்னை 600 001 எதிர்

M/s.கஸ்தூரி & கோ, உரிமையாளர் ஆர்.சீனிவாசன் M/s.கஸ்தூரி இன்ஃப்ரா திட்டங்கள் . லிமிடெட், அதன் இயக்குநர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது

... பிரதிவாதிகள் . ப 1st பிரதிவாதி : கஸ்தூரி & கோ, உரிமையாளர் ஆர். ஸ்ரீனிவாசார்ட், காமா பிளாக், 3வது தளம், ஆல்பா சிட்டி, பழைய மகாபலிபுரம் சாலை நாவலார், காஞ்சிபரம்–600 103.

நால்லூர், காஞுப்பும்—co 103. 2 வது பிரதிவாதி: M/s.கஸ்தூரி இன்ஃப்ரா திட்டங்கள் பிரைவேட் லிமிடெட், அதன் இயக்குநர்களால், காமா பிளாக், 3வது தளம், ஆல்பா சிட்டி, பழைய மகாபலிபுரம் சாலை, நாவலூர், காஞ்சிபுரம்600 103. **மாற்று சேவை மூலம் பிரதிவாதிக்கு சம்மன்**

அதேசமயம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தாரர். பிரதிவாதியிடமிருந்து ரூ.2,89,37,897/ தொகையைத் திரும்பப் பெறுவதற்காக இந்த தீர்ப்பாயத்தில் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். சம்மன் சேவையை சாதாரண முறையில் செயல்படுத்த முடியாத நிலையில் மாற்று சேவைக்கு தீர்ப்பாயத்தால் உத்தரவிடப்பட்டது, எனவே பத்திரிக்கை

மூலம் இந்த அறிவுப்பு வெளியிடப்படுகிறது. எனவே நீங்கள் இந்த தீர்ப்பாயத்தின் முன்பு நேரிலோ அல்லது முறையாக அறிவுறுத்தப்பட்ட வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி, 19/06/2024 அன்று அறுப்புறதுப்பட்ட வழல்றது. காலை 11.30 மணி அல்லது அதற்கு முன் எழுத்துப்பூர்வமாக, தங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை திரும்ப செலுத்தாதற்கான காரணத்துடன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தவறும்பட்சத்தில், விண்ணப்பம் / மேல்முறையீடு சட்டத்தின்படி நீங்கள் இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்பதை

கவனத்தில் கொள்ளவும். 24 மே, 2024 அன்று தீா்ப்பாயத்தின் முத்திரையிடப்பட்டு என் கையால் வமங்கப்பட்டது.

Year

513.53

200.73

0.37

பதிவாள கடன் மீட்பு தீர்ப்பாயம் III, சென்னை

Year

513.53

169.42

(0.45)

DIN No: 00769545

தேலினியம் பில்டிங், டவர் B, மனை எண்.31-32, நிதி மாவட்டம், நானக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி மண்டல், ரங்காரெட்டி, ஹைதராபாத், தெலுங்கானா – 500 032.

Toll free no: 1800-309 4001, Email:einward.ris@kfintech.com,

Website: www.kfintech.com / Website: www.wabag.com

MUNOTH FINANCIAL SERVICES LIMITED

ஒப்பம்/ அனுப் குமார் சமக்

Regd. Office: Suite No. 46 & 47 "MUNOTH CENTRE", 343, Triplicane High Road, 3rd Floor, Chennai 600 005. CIN: L65991TN1990PLC019836

AUDITED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 31ST MARCH 2024 (Rs. In Lakhs)

விஏ டெக் வயாக் லிமிடெட்-க்காக

ended ended ended ended Ended **Particulars** 31.12.2023 31.03.2024 31.03.2023 31.03.2024 31.03.2023 **Audited Unaudited **Audited Audited Audited Total income from operations 13.25 13.46 10.25 105.90 50.72 Net Profit / Loss for the period (before Tax, Exceptional and / or (24.94)(31.41)(17.33)18.64 (22.87)Extraordinary items #) Net Profit / Loss for the period before tax (after Tax, Exceptional and / or Extraordinary items #) (24.94)(31.41)(17.33)18.64 (22.87)Net Profit / Loss for the period after tax (after Tax, Exceptional and / or Extraordinary items #) (24.68)(31.40)(17.65)18.91 (23.13)Share of profit of associate accounted for using the equity method, if any, 0.00 0.00 0.00 0.00 0.00 Total Comprehensive Income for the period [comprising Profit / (Loss) for the (31.40)5.67 period (after tax) and Other Comprehensive Income (after tax)] (12.28)11.15 31.31

3 months

513.53

(0.48)

3 months

513.53

(0.61)

3 months

513.53

(0.34)

Basic & Diluted:

Place: Chennai

Date :

29.05.2024

9

Equity Share Capital

sheet of previous year)

SI.

No

3

4

- 1. The above information has been extract from the detailed year ended annual audited financial results for the year ended 31st March 2024 which have been reviewed by the Audit Committee, approved by the board of Directors in their meeting held on 29th May 2024, along with Independent Auditors Report issued by the the statutory auditors and filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the same are available on the Stock Exchange Website i.e. www.bseindia.com and on the company's website www.munothfinancial.com
- 2. The financial results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (IND-AS) prescribed under section 133 of the companies act 2013 and other accounting principles generally accepted in India.
- Figures for the previous period have been regrouped/rearranged wherever necessary

Reserves (excluding Revaluation Reserve as shown in the Audited Balance

Earnings Per Share (Face value of Rs .10/- each) (not annualised)

- Segment wise reporting is not applicable as the company operates in a single segment viz; Capital Market Segment.
- **5. The figures of the last quarter are the balancing figures between the audited figures in respect of the full financial year and published year to date figures up to the third quarter of the financial year, which were subjected to limited review by auditors.

for MUNOTH FINANCIAL SERVICES LTD **Jaswant Munoth** Managing Director

இஆர்பி சாப்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்

கர், 3வது பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 600 100 | CIN:L67120TN1994PLC02956 ் ஏ, டிராங்குல் நெஸ்ட், காமலே 31.03.2024 அன்றுடன் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த முடிவுகள் சுருக்கம்

e.	stieurienin	முடித்த காலாண்டு 31,03,2024	முடித்த தொடர்புடைய 3 மாதங்கள் 31.03.2023	முடித்த ஆண்டு 31.03:2024	முடிந்த ஆண்டு 31,03,2023
		gentlems Grings	தனிக்கை செய்தது	தனிக்கை செய்தது	geriláson Grúpg
1.	செயல்பாடுகள் மூலம் வருவாய்	226.11	487.87	1170.59	2355.80
2.	கலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதராண அவிட்டங்கள் முன்#)	3.71	13.96	24.25	42,80
3.	வரிக்கு முன் சுலத்திற்கான நிகர லாபம் /(தஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அராதாரண அமிட்டங்கள் மின்#)	3.71	13.96	24.25	42.80
-4.	விக்கு பின் காலத்திற்கான நிகா லாபம்/(தஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அரசதாரண அமிட்டங்கம் பின்#)	2.65	10.00	17.39	31.22
5.	காலத்திற்கான கொத்த பரிபூரண வகுமானம் (நன்டம்) (காலத்திற்கான லாயம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதா பரிபூரண வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	2.65	10.00	17.39	31.22
õ.	செலுந்தப்பட்ட எம். ஸ்கு நூலதனம்	396.00	396.00	396.00	396.00
7	கடந்த ஆண்டு தனிக்கை செய்யப்பட்ட இருப்புதிலை ஆறிக்கையில் சூறிப்பிட்டுள்ளபடி ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக)			1357.48	1324.97
8.	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொள்றும் ரூ. 10/1) (தொடரும் மற்றும் இறுத்தப்பட்ட செய்யுபாடுகள் 1. அடியமாட 2. பலமிழக்கத்	0.07 0.07	0.25 0.25	0.44	0.79 0.79

SEB! (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்கேருக்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கால ்கும் பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும், எய்யாவரு ஆக்கொள், வழக்கா 2015, வது 35 கா ஆட்டைக் கொக்குக்களைய் தாக்கம் செய்யப்பட்ட தனியன் நிறிநிலை மேடிவுகளின் நிறிநிலை முடிவுகளின் விளியாள வடிவத்தின் சுடுக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலண்டுக்கான தனிக்கை செய்யப்பட்ட தனியாள நிறிநிலை முடிவுகளின் வருவாம் சூ.96.47 ஸட்சம். வரிக்கு முந்தைய லாயம் சூ.195 ஸட்சம் மற்றும் வரிக்கு பித்தைய லாயம் சூ.125 ஸட்சம். காலண்டு முடிவுகளின் முழு வடிவம் ஸ்டாக் கசேமுச் இணையதளம் மற்றும் கம்பெளியின் இணையதளம். (WWK.879301f.1071)மு கிடைக்கும்.

கையூக இணையதுமை மற்றும் கம்பெண்டின் இணையதாற். (WWW.etps.com)வு கடைகளும். மேற்கண்ட தணிக்கை செய்யப்பட்ட தனிகள் மற்றும் ஒருக்கினைத்த நிற்றிவல் முடிவுகள் கம்பெணிகின் கட்ட தணிக்கையாள்களால் குறுகிய மறுபகிலிலை செய்யப்பட்டு 23:05:2004 அன்று தடைபெற்ற இயக்குளர்கள் குழு கூட்டத்தில் அங்கேரிக்கப்பட்டது.

எம்எம் போர்ஜிங்ஸ் லிமிடெ

கார்ப்பரேட் அலுவலகம்: ஏ25,எஸ்விகே டவர்ஸ், 8வது தளம், தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. corporate@mmforgings.com CIN : L51102TN1946PLC001473

				(@	. 00 114 (01 00)		
	ஒருங்கிணைந்தது						
		முடிந்த காலாண் (முடிந்த ஆண்டு				
விவரங்கள்	31-03-2024	31-03-2023	31-03-2023	31-03-2024	31-03-2023		
	தணிக்கை யானது	தணிக்கை யாகாதது	தணிக்கை யானது	தணிக்கை யானது	தணி க்கை யான து		
ı. செயல்பாடுகள் மூலம் மொத்த வ <i>ரு</i> மானம்	403.24	404.15	393.01	1583.55	1473.92		
2. வரி, விலக்கு மற்றும் அல்லது அசாதாரண அமிட்டங்களுக்குமுன் சாதாரண நடவடிக்கை மூலம் நிகர லாபம்/(நஷ்டம்)	49.81	48.76	46.52	187.95	176.50		
3. வரிக்கு முன், விலக்கு மற்றும் அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின் சாதாரண நடவடிக்கை மூலம் நிகர லாபம்/(நஷ்டம்)	50.41	48.89	46.68	189.25	176.95		
4. வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	36.80	33.54	30.83	134.80	127.94		
5. சமபங்கு மூலதனம்	2414.08	2414.08	2414.08	2414.08	2414.08		
s. பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம்							
(ஏ) அடிப்படை ரூ.	15.24	13.90	12.77	55.84	53.00		
(பி) டைலூட்டட் ரூ.	15.24	13.90	12.77	55.84	53.00		

குறப்புகள்: SEBI (எல்லுடிஆர்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட 31 மார்ச் 2024—ல் முடிந்த காலாண்டுக்கான ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்சுகளின் இணையதனங்கள் www.neioridia.com, மற்றும் www.bseindia.com மற்றும் இணையதனம் www.mmforgings.comல் உள்ளது. கம்பென் ஒரே ஒரு செயல்பாடுகளில் மட்டும் ஈடுபட்டுள்ளது. தேகையான இடங்களில் புள்ளிவே எங்க்கள் மீன்றென் தொகுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2024 இல், நிறுவனம் 50 வருட போர்ஜிங் செயல்பாடுகளை நிறைவு செய்தது. இத்த பொன்னிழா ஆண்டை நினைவுகூறும் வகையில், பங்குதாரர்களில்

ஒப்புதலுக்கு உட்பட்டு, பங்குகளின் 1:1 போன்ஸ் வெளிமீட்டை நிறுவனம் அறிவிக்கிறது மற்றும் பங்கு ஒன்றுக்கு ரூ.8 ஆக ஈவுத்தொகை அதிகரிக்கப்படுகிறத

தேதி: 29 மே, 2024 தலைவர் மற்றும் நிர்வாக இயக்குன



சுகல் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட்⁄ CIN: L65991TN1993PLC028228 சியாட் ஹவுஸ், ∥!வது மாடி, எண்.961, பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை 600 084

31 மார்ச், 2024–ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை

செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கையின் சுருக்கம்

П			(ழடிந்த காலாண்	முடிந்த ஆண்டு		
ı		வி வரங்கள்	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023
			தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்தது
ı	1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	204.76	123.46	62.15	638.71	259.03
	2	காலத்திற்கான நிகர லாபம் (வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	59.11	36.05	39.68	299.53	151.07
	3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	59.11	36.05	39.68	299.53	151.07
	4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	51.70	26.54	11.31	231.11	97.70
	5	காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான (வரிக்கு பின்) லாபம்/(நஷ்டம்) மற்றும் இதர விரிவான வருவாய் (வரிக்கு பின்) உள்ளடக்கியது	44.19	31.15	0.50	220.20	85.02
l	6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/–)	625.00	625.00	625.00	625.00	625.00
l	7	இதர சமம் (31 மார்ச் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை அறிக்கையில் உள்ளபடி)				1501.17	1280.97
	8	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/–) (தொடரும் மற்றும் தொடராத செயல்பாடுகள்) (வருடாந்திரம் அல்ல) (ரூ.)					
		a) அடிப்படை	0.83	0.42	0.18	3.70	1.56
		b) பலமிழந்தது	0.83	0.42	0.18	3.70	1.56

குறிப்பு: SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் நூக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.sugalshare.com—ல் உள்ளது

இயக்குனர்கள் குழு சார்பாக சுகல் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட்ழற்காக

இடம் : சென்னை கேகி : 29 மே. 2024 ராதிகா மகேஸ்வரி கம்பெனி செயலாளர்

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: 25ஏ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 🗕 600 098.

Ph: 044-26258382 | Fax: 044-26257583 | CIN: L25199TN1966PLC005397 | GST No: 33AAACM4380Q1Z5 31.03.2024-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

(ரு. லட்சத்தில்)

al.		முடிந்த 3 மாதங்கள்	ஆவ்சும்க முத்தைய 3 மாதம்கள்	கடந்த ஆண்டு முடிந்த இதே 3 மாதங்கள்	இன்றைய நேதி வரையிலான நடப்பு ஆண்டு	முடித்த கடத்த ஆண்டு	
61 ebiot	விவரங்கள்	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023 (தனிக்கை யானது)	
COUL		(தணிக்கை யானது)	(தணிக்கை யாசாதது)	(தணிக்கை யானது)	(தனிக்கை யானது)		
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய்	914.77	920.52	931.55	3833.14	3576.26	
2	காலத்திற்கான நிகர லாபம்/(தஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு (முன்)	139.37	193.66	(18.60)	739.89	384.55	
3	வரிக்கு முள் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	139:37	193.66	(18.60)	739.89	384.55	
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகா லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	100.50	139,44	(7.99)	532.87	282,25	
5	காலத்திற்கான பெசத்த விரிவான வருவாய் (காலத்திற்கான வாயம்/(தஷ்டம்) (வரிக்கு: பின்) மற்றும் இதா விரிவான வருவாய் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	119.70	139.44	(24.22)	552.07	266.02	
6	ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ஞ.10/-)	315.00	315.00	315.00	315.00	315.00	
7	முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப் பட்ட இருப்பு நிலைக்குறிப்பில் காட்டப் பட்டுள்ளபடி இருப்பு				2713,71	2178.44	
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)				1		
	1. அடிப்படை	3.19	4,43	(0.25)	16.92	8.96	
	2. பலமிழந்தது	3.19	4.43	(0.25)	16.92	8.96	

் மேற்குறிப்பிட்டுள்ளவை செபி (பட்டியல் கடமைகள் மற்றும் பிற வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015 ஒழுங்குமுறை 33-ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் கெய்யப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாகும். தணிக்கை செய்யப்பட்ட காலாண்டுக்கான முழு வடிவம் ஸ்டாக் எக்சேஞ்

இணையதளம் (www.msei.in) மற்றும் கம்பெனி இணையதளம் (www.miindus.com)ல் கிடைக்கும்

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காக ரகு ராமன்

இடம் : சென்னை 500 098 நிர்வாக இயக்குனர் தேதி : மே 29, 2024 DIN: 00181743